1992 ஏப்ரல் 2]

மாண்புமிகு திரு. டி. எம். செல்வகணபதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று தமிழகத்திலே, சமுதாயத்தில் ஏழையெளிய மக்களுடைய முன்னேற்றம், அரசினுடைய முக்கிய நோக்கமாகவும், கருத்தாகவும் இருக்கிறது. அந்த அடிப்படையிலே, ஆதி திராவிடர், மலைவாழ் மக்களுக்காக மேம்படுத்தப்பட்ட வீட்டுமனைகள் மற்றும் வீடுகள் ஒதுக்கீடுகள் 18 சதவீதம் இருக்கிறது. அதேபோல், பொது மக்களுக்கு 37 சதவீதம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சலவைத் தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்துவோர் சமூகத்தினருக்கு 5 விழுக்காடுகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இராணுவத்தினர், முன்னாள் இராணுவத்தினர், இராணுவத்தினரின் விதவைகள் போன்றவர்களுக்கு $7\frac{1}{2}$ விழுக்காடுகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசுப் பணியாளர்களுக்கும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியப் பணியாளர்களுக்கும் $18\frac{1}{2}$ சதவிகிதம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்படி பல்வேறு பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிற சமயத்தில், ஏற்கெனவே பொது மக்களுக்கான ஒதுக்கீடு மிகவும் குறைந்த அளவாக இருக்கிற காரணத்தினால், வழக்கறிஞர்களும் அப்படிப்பட்ட பிரிவுகளில் பங்கு பெற்று பயனடையலாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண் 451, திரு. எஸ். எஸ். ராமசுப்பு மற்றும் திரு. க. அர்ச்சுனன், மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர்.

451—

ஊனமுற்றவர்கள், விதவைகள், முதியோர்களுக்கு சலுகைகள் வழங்குவதில் காலதாமதத்தைத் தவிர்த்தல்.

*1144 திரு. எஸ். எஸ். ராமசுப்பு :
திரு. க. அர்ச்சுனன் :

மாண்புமிகு சமூகநலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) ஊனமுற்றவர்கள், விதவைகள், முதியோர்களுக்கு அரசு சலுகைகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதை அரசு அறியுமா ?

(ஆ) ஆம் எனில், காலதாமதத்தைத் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா ?

மாண்புமிகு திருமதி இரா. இந்திரகுமாரி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

[1992 ஏப்ரல் 2

(அ) அப்படி ஏதும் காலதாமதமில்லை.

(ஆ) ஆதாரத்தோடு எங்கு தாமதம் இருக்கிறது என்று தெரிவித்தால், தக்க நடவடிக்கையை அரசு எடுக்கும்.

திரு. எஸ். எஸ். ராமசுப்பு : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஊனமுற்றவர்கள், விதவைகள், முதியோர்கள் ஆகியோர்கள் தகுதியின் அடிப்படையில் சலுகைகள் வாங்குவதற்காக— இந்தச் சலுகைகளைப் பெறுவதற்கு—அப்ளிகேஷன் கொடுக்கும்போது, தகுதியின் அடிப்படையிலே எல்லா அப்ளிகேஷன்களும் இருந்தபோதிலுங்கூட, சில வரையறைகள் அதாவது, இந்த மாவட்டத்திற்கு இவ்வளவு தான் இந்தப் பகுதிக்கு இவ்வளவுதான் என்று வரையறைகள் வைத்திருப்பதனால், காலதாமதம் ஏற்படுவதாகச் சொல்லப் படுகிறது. அப்படி ஏதாவது வரையறைகள் இருக்கின்றனவா? அப்படி வரையறைகள் இருந்தால், அதைத் தளர்த்தி, எல்லோருக்கும் தகுதியுள்ள அத்தனை பேருக்கும் மிக விரைவில் இந்தச் சலுகைகள் அளிப்பதற்கு அரசு ஆவன செய்யுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திருமதி இரா. இந்திரகுமாரி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதற்குப் பணம் வழங்குகிற பணியை மட்டும் சமூகநலத்துறை செய்கிறது. யார், யாருக்குப் பணம் வழங்கப்பட வேண்டும் என்பதை ஆய்வு செய்து அவர்களுக்குப் பணம் வழங்குகிற பணியை வருவாய்த் துறையைச் சேர்ந்த, மாவட்ட ஆட்சித் தலைவர்கள், கோட்டாட்சித் தலைவர், வட்டாட்சித் தலைவர் ஆகியோர் செய்கிறார்கள். இங்கே, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மனுக்களைப் பரிசீலனை செய்வதில், காலதாமதம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டார்கள். இரண்டாண்டுக்கால, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், இந்த மனுக்களைப் பரிசீலனை செய்து, பணம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதற்குக் காரணம், அவர்கள் புதிய மனுக்களைப் பரிசீலனைக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை அல்லது ஒராண்டிற்கு ஒரு முறை என்று எடுத்துக் கொண்டதால், நிறைய மனுக்கள் அங்கே தேங்கிப் போய்விட்டன. அவர்களுடைய ஆட்சியில் வெறும் 5 லட்சம் பேருக்கு மட்டுமே, அதை வழங்க முடிந்தது. ஆனால், மாண்புமிகு முதலமைச்சர் இதய தெய்வம், டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் பொறுப்பேற்றதற்குப் பின்னால், இந்த 9 மாத காலத்தில், பழைய மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு, 5 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு புதிதாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) தி. மு. க. ஆட்சியில் புதிய விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால், மாண்புமிகு முதல்வர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அவர்கள்,

பொறுப்பேற்றவுடன் 3 மாத காலத்திற்கு ஒருமுறை, விண்ணப்பங்களைக் கண்டிப்பாக ஆய்வு செய்து, கூடுதலாக உள்ள விண்ணப்பங்களையும் எடுத்து, உதவித் தொகை உடனுக்குடன் வழங்க வேண்டுமென்று உத்தரவை, சமூக நலத்துறைக்கு வழங்கியிருக்கிற காரணத்தினால், எங்கள் அன்புத் தலைவி, புரட்சித் தலைவி அவர்களின் ஆட்சியில் இந்த உதவித் தொகை பெறுவதில் காலதாமதம் இல்லை என்பதைத் தெரியப் படுத்திக் கொள்கிறேன்.

திரு. க. அர்ச்சுனன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மனநிலை பாதிக்கப்பட்டவர்களை, பெற்றோர் களும், உற்றார் உறவினரும் கைவிட்டு, அவர்கள் ஆதரவற்ற நிலையில் ரோடுகளில் அலையும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்டவர்களுக்கும்கூட, புரட்சித் தலைவி அவர்களுடைய ஆட்சியில் பரிகாரம் கிடைத்தது என்கிற வகையில், ஊனமுற்றவர்களாக அவர்களையும் கருதி, அவர்களுக்கும் சமூக நலத்துறை மூலம் உதவிட அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திருமதி இரா. இந்திரகுமாரி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மன வளர்ச்சி குறைந்தவர் களும், ஊனமுற்றவர்களாகத்தான் சமூக நலத்துறையால் கருதப்பட்டு, அவர்களுக்கென்று சில நிலையங்கள் அமைக்கப் பட்டு அதில் அவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். மாண்புமிகு உறுப்பினர் அப்படிக் குறிப்பிட்டு யாரையாவது சொன்னால், அந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 452, திரு. தா. வேடியப்பன். மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்.

452—

அத்திமூர்—களியம் காலனிக்கு நிலம் கையகப்படுத்தும் அரசாணையை செயல்படுத்த நடவடிக்கை.

*6804 திரு. தா. வேடியப்பன்:

மாண்புமிகு ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா:—

(அ) போளூர் தொகுதி அத்திமூர்—களியம் காலனிக்கு நிலம் கையகப்படுத்தும் அரசாணை செயல்படுத்தப்படாமல் உள்ளதை அரசு அறியுமா?